



ஒருங்கிணைக்கப்பட்ட நிதி நிலை அறிக்கைகள் - 31 டிசம்பர் 2021ல் முடிவுற்ற ஆண்டுக்குரியது

2020 டிசம்பர் 31இல் நிலவிய இருப்புநிலைக் குறிப்பு

யூரோ மில்லியனில்

31 டிசம்பர் 2021

31 டிசம்பர் 2020

சொத்துகள்

ரொக்கமும் மத்திய வங்கிகளிலுள்ள இருப்புகளும்	347,883	308,703
லாபம் அல்லது நட்டத்தின் வழி நியாய மதிப்பிலான நிதி அம்சங்கள்		
பங்குப் பத்திரங்கள்	191,507	167,927
கடன்களும் மறுகொள்முதல் ஒப்பந்தங்களும்	249,808	244,878
லாபம் அல்லது நட்டத்தின் வழி நியாய மதிப்பிலான அம்சங்கள்	240,423	276,779
வருநிலை நிதி அம்சங்கள் ஈடுகாப்பாகப் பயன்படுத்திய வருநிலைகள்	8,680	15,600
பங்குமுதல்வழி நியாய மதிப்பிலான நிதிச் சொத்துகள்		
கடன் பங்குப் பத்திரங்கள்	38,906	55,981
பங்குமுதல் பங்குப் பத்திரங்கள்	2,558	2,209
கடன்தீர்ப்பு விலையிலான நிதிச் சொத்துகள்		
கடன்களும் கடன் நிறுவனங்களுக்கான முன்பணமும்	21,751	18,982
கடன்களும் வாடிக்கையாளர்களுக்கான முன்பணமும்	814,000	809,533
கடன் பங்குப் பத்திரங்கள்	108,510	118,316
வட்டி விகித இடர் ஈடுகாப்புப் பட்டியல்களின் மறுஅளவீட்டுச் சரியாக்கம்	3,005	5,477
காப்புறுதி நடவடிக்கைகளின் நிதி முதலீடுகள்	280,766	265,356
நடப்பு மற்றும் தள்ளிவைத்த வரிச் சொத்துகள்	5,866	6,559
கூடின வருமானமும் இதர சொத்துக்களும்	179,123	140,904
பங்குமுதல் முறைப்படியான முதலீடுகள்	6,528	6,396
சொத்துகள், இயந்திரங்கள், தளவாடங்கள், முதலீட்டுச் சொத்து	35,083	33,499
கண்கூடற்ற சொத்துகள்	3,659	3,899
நல்லெண்ணை மதிப்பு	5,121	7,493
விற்பனைக்குள்ள சொத்துகள்	91,267	-

மொத்த சொத்துகள்**2,634,444****2,488,491****பொறுப்புகள்**

மத்திய வங்கிகளின் வைப்புகள்	1,244	1,594
லாபம் அல்லது நட்டத்தின்வழி நியாய மதிப்பிலான நிதி அம்சங்கள்		
பங்குப் பத்திரங்கள்	112,338	94,263
வைப்புகளும் மறுகொள்முதல் ஒப்பந்தங்களும்	293,456	288,595
வெளியிடப்பட்ட கடன் பங்குப் பத்திரங்கள்	70,383	64,048
வருநிலை நிதி அம்சங்கள்	237,397	282,608
ஈடுகாப்பாகப் பயன்படுத்திய வருநிலைகள்	10,076	13,320
கடன்தீர்ப்பு விலையிலான நிதிப் பொறுப்புகள்		
கடன் அமைப்புகளின் வைப்புகள்	165,699	147,657
வாடிக்கையாளர்களின் வைப்புகள்	957,684	940,991
கடன் பங்குப் பத்திரங்கள்	149,723	148,303
கீழ்நிலைப்படுத்திய கடன்	24,720	22,474
வட்டி விகித இடர் ஈடுகாப்புப் பட்டியல்களின் மறுஅளவீட்டுச் சரியாக்கம்	1,367	6,153
நடப்பு மற்றும் தள்ளிவைத்த வரி பொறுப்புகள்	3,103	3,001
கூடின செலவுகளும் இதர பொறுப்புகளும்	145,399	107,846
வழக்குமுறை காப்புநிதிகளும் இதர காப்புறுதி பொறுப்புகளும்	254,795	240,741
சார்புநிலைகளுக்கான ஒதுக்கும் கட்டணங்களும்	10,187	9,548
விற்பனைக்குள்ள சொத்துகள் சார்ந்த பொறுப்புகள்	74,366	-

மொத்த பொறுப்புகள்**2,511,937****2,371,142****பங்குமுதல்**

பங்கு மூலதனமும் கூடுதலாகச் செலுத்தப்பட்ட மூலதனம் தக்கவைத்துக்கொண்ட வருமானமும்	108,176	106,228
பங்குதாரர்களுக்குரிய காலகட்டத்தின் நிகர வருமானம்	9,488	7,067
பங்குதாரர்களுக்குரிய காலகட்டத்தின் மொத்த மூலதனமும் தக்கவைத்துக்கொண்ட வருமானம் நிகர வருமானமும்	117,664	113,295
பங்குமுதலில் நேரடியாக சேர்க்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளில் மாற்றம்	222	(496)
பங்குதாரர்களின் பங்குமுதல்	117,886	112,799
சிறுபான்மை பாத்தியதை	4,621	4,550

மொத்த பங்குமுதல்**122,507****117,349****மொத்த பொறுப்புகளும் பங்குமுதலும்****2,634,444****2,488,491**

ஒருங்கிணைக்கப்பட்ட நிதி நிலை அறிக்கைகள் - 31 டிசம்பர் 2021ல் முடிவுற்ற ஆண்டுக்குரியது

31 டிசம்பர் 2021 நிறைவடைந்த ஆண்டுக்கான லாப நட்டக் கணக்கு

யூரோ மில்லியனில்	31 டிசம்பர் 2021 ஆண்டிற்கான	31 டிசம்பர் 2020 ஆண்டிற்கான
வட்டி வருமானம்	29,518	31,169
வட்டிச் செலவு	(10,280)	(11,883)
தரகு வருமானம்	15,037	13,304
தரகு செலவு	(4,675)	(3,725)
லாபம் அல்லது நட்டத்தின்வழி நியாய மதிப்பிலான நிதி அம்சங்களின் நிகர லாபம்	7,615	6,750
பங்குமுதல்வழி நியாய மதிப்பிலான நிதி அம்சங்களின் நிகர லாபம்	164	202
கடன்தீர்ப்பு விலையில் அங்கீகரிப்பு விலக்கப்பட்ட நிதிச் சொத்துகளின் நிகர லாபம்	(2)	36
காப்புறுதி நடவடிக்கைகளில் நிகர வருமானம்	4,332	4,114
இதர நடவடிக்கைகளின் வருமானம்	15,482	13,167
இதர நடவடிக்கைகளின் செலவு	(13,429)	(11,355)
தொடர் நடவடிக்கைகளிலிருந்து வருவாய்	43,762	41,779
சம்பளம் மற்றும் ஊழியர் அனுகூலச் செலவு	(16,417)	(15,942)
இதர நடைமுறைச் செலவு	(10,705)	(10,301)
தேய்மானம், சொத்து, இயந்திரம், தளவாடம் கடன்தீர்ப்பு மற்றும் சேதாரம், மற்றும் கண்கூடற்ற சொத்துகள்	(2,344)	(2,262)
தொடர் நடவடிக்கைகளிலிருந்து மொத்த நடைமுறை வருமானம்	14,296	13,274
இடர் செலவுகள்	(2,971)	(5,395)
தொடர் நடவடிக்கைகளிலிருந்து நடைமுறை வருமானம்	11,325	7,879
பங்குமுதல் முறைப்படியான நிறுவனங்களின் வருமானத்தில் பங்கு	494	423
நடப்பில் இல்லாத சொத்துக்களின் நிகர லாபம்	834	1,030
நல்லெண்ணை மதிப்பு	91	5
தொடர் நடவடிக்கைகளிலிருந்து வரிக்கு முந்திய வருமானம்	12,744	9,337
நிறுவன வருமான வரி	(3,584)	(2,301)
தொடர் நடவடிக்கைகளிலிருந்து நிகர வருமானம்	9,160	7,036
தொடராத நடவடிக்கைகளிலிருந்து நிகர வருமானம்	720	379
நிகர வருமானம்	9,880	7,415
சிறுபான்மை பாத்தியதைகளுக்குரிய நிகர வருமானம்	392	348
பங்குமுதல்களுக்குரிய நிகர வருமானம்	9,488	7,067
பங்கு ஒன்றின் அடிப்படை வருமானம்	7.26	5.31
பங்கு ஒன்றின் படர் வருமானம்	7.26	5.31

இயக்குநர்கள் கழகம்

தலைவர்

Jean LEMIERRE

Jean-Laurent BONNAFÉ

Jacques ASCHENBROICH

Juliette BRISAC

Pierre André de CHALENDAR

Monique COHEN

Wouter DE PLOEY

Hugues EPAILLARD

Rajna GIBSON-BRANDON

Marion GUILLOU

Denis KESSLER (until 18 May 2021)

Christian NOYER

Daniela SCHWARZER

Michel TILMANT

Sandrine VERRIER

Fields WICKER-MIURIN

ஒருங்கிணைக்கப்பட்ட நிதி நிலை அறிக்கைகள் - 31 டிசம்பர் 2021ல் முடிவுற்ற ஆண்டுக்குரியது

மூலதன விகிதங்கள்

ஒழுங்குமுறை விகிதங்கள்

குழுமத்தின் கடன்தீர்ப்பு ஆற்றலில் மாற்றம்

குழுமத்திடம் திடமான நிதிநிலை அமைப்புமுறை இருக்கிறது. CET1 விகிதம் 31 டிசம்பர் 2021 நிலவரப்படி 12.9%⁽¹⁾ ஆக இருந்தது. இது 31 டிசம்பர் 2020-உடன் ஒப்பிடுகையில் 10 அடிப்படைப் புள்ளிகள் அதிகம். இதற்கான விளக்கம்:

- 50% லாப ஈவு வழங்கீட்டு விகிதத்தைக் கணக்கு வைத்த பிறகு காப்புநிதியில் சேர்க்கப்பட்ட 2021 நிகர வருமானம் மற்றும் 2021 நான்காம் காலாண்டில் 900 மில்லியன் யூரோவுக்குப் பங்குகளைத் திரும்ப வாங்கியதால் நேர்ந்த விளைவு (+50 bps);
- நிலையான வரையறையிலும் நாணய மாற்று விகிதத்திலும் இடர் மதிப்பிடப்பட்ட சொத்துகளின் அதிகரிப்பு⁽²⁾ (-25 bps);
- விகிதத்தின் மற்ற விளைவுகள், குறிப்பாக பொதுச் சுகாதார நெருக்கடிநிலை தொடர்பான கட்டுப்பாட்டுத் திருத்தங்கள் குறைதல்⁽³⁾ (-15 bps).

குழுமத்தின் CET1 விகிதம், ஐரோக்கிய மத்திய வங்கி அறிவித்த தேவைகளைவிடக் குறிப்பிடத்தக்க அளவு அதிகமாக, 31 டிசம்பர் 2021-ல் 9.23% ஆகவும் (அட்டவணை 20: ஒட்டுமொத்த மூலதனத் தேவைகள் பார்க்கவும்) 1 மார்ச் 2022-ல் 9.27% ஆகவும் இருந்தது.

வளர்ச்சி, தொழில்நுட்பம், நீடித்த நிலைத்தன்மை 2025 எனும் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 2025-ல் இடர் மதிப்பிடப்பட்ட சராசரி சொத்துகளில் 8% ஆக இருக்கும் எனக் குழுமத்தால் கணிக்கப்படும் பேஸல் III (CRR 3) இறுதி விகிதத்தின் தொடர்பிலான கட்டுப்பாடுகளின் முழு விளைவையும் ஏற்க CET1 விகிதத்தைக் குழுமம் சார்ந்திருக்கிறது. தற்போதைய கட்டுப்பாட்டு விதிமுறையின்படி 2024-ல் 12.9% CET1 விகிதத்தையும் (CRR 2), இறுதி பேஸல் III கட்டுப்பாட்டு விதிமுறையின்படி 2025-ல் 12.0% CET1 விகிதத்தையும் (CRR 3) அடைவது குழுமத்தின் இலக்கு. இது, இடர் மதிப்பிடப்பட்ட சொத்துகளில் சுமார் 3% சராசரி வருடாந்தர வளர்ச்சியைக் கணக்கில் கொண்டுள்ளது.

18 டிசம்பர் 2021-ல், BNP Paribas மற்றும் BMO Financial குழுமம் ஆகியன, அமெரிக்காவில் உள்ள அதன் வர்த்தக மற்றும் தனிப்பட்ட வங்கி நடவடிக்கைகளின் 100% விற்பனைக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. BancWest Holding Inc குழுமத்தால் நிர்வகிக்கப்படும் இந்தத் தொழில், 16.3 பில்லியன் அமெரிக்க டாலர் விலையில், ரொக்கப் பணத்திற்கு விற்கப்பட்டது (அத்தியாயம் 3.6 கண்ணோட்டம் பார்க்கவும்). இந்தப் பரிவர்த்தனை, சம்பந்தப்பட்ட கட்டுப்பாட்டு மற்றும் நம்பிக்கை விரோதத்திற்கு எதிரான அமைப்புகளின் அங்கீகாரம் உள்ளிட்ட வழக்கமான முன் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, 2022-ல் முறையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பரிவர்த்தனையுடன் தொடர்புள்ள பங்கு ஒன்றின் நிகர வருமானத்தின் விளைவுகள் நடுநிலைப்படுத்தப்படுவதற்குள், இந்தப் பரிவர்த்தனையால் குழுமத்தின் CET1 விகிதம் +170 bps⁽⁴⁾ ஆக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய கட்டுப்பாட்டு விகிதங்கள்

கீழ்க்காணும் மூலதன விகிதத் தரவுகள், IFRS 9 (விதிமுறை (EU) எண் 2017/2395 மற்றும் விதிமுறை (EU) எண் 2020/873 ஆகியவற்றின் பிரிவு 473a) அறிமுகம் தொடர்பான இடைக்கால ஒதுக்கீடுகளைக் கணக்கில் கொள்கிறது. கட்டுப்பாட்டு மூலதனம், கட்டுப்பாட்டு விகிதங்கள் ஆகியவற்றுக்கான இந்த இடைக்கால நடவடிக்கைகளின் விளைவுகள், பிரிவு 5.2 மூலதன நிர்வாகம் மற்றும் மூலதன வளம் தலைப்பின்கீழ் கட்டுப்பாட்டு மூலதனத்தின்கீழ் படைக்கப்பட்டுள்ளன. (அட்டவணை 16 IFRS9-FL பார்க்கவும்).

(1) CRD 4; IFRS 9 இடைக்கால ஒதுக்கீடுகள் உட்பட.

(2) முன்வடிவங்களிலும் கட்டுப்பாட்டு விதிமுறைகளிலும் அண்மையில் செய்யப்பட்ட மாற்றங்கள் உட்பட.

(3) IFRS 9 இடைக்கால ஏற்பாடுகள் மற்றும் PVA கூட்டுக் காரணி (-10 bps).

(4) பங்குமுதல், இடர் மதிப்பிடப்பட்ட சொத்துகள் மற்றும் 18 டிசம்பர் 2021 அன்று நடப்புக்கு வந்த விற்பனை தேதி ஆகியவற்றின் அடிப்படையிலான உத்தேசக் கணிப்பு.

ஒருங்கிணைக்கப்பட்ட நிதி நிலை அறிக்கைகள் - 31 டிசம்பர் 2021ல் முடிவுற்ற ஆண்டுக்குரியது

மூலதன விகிதங்கள்

மூலதன விகிதங்கள்

யூரோ மில்லியனில்	31 டிசம்பர் 2021	31 டிசம்பர் 2020
பொது பங்குமுதல் படி 1 (CET1) மூலதனம்	91,976	88,767
படி 1 மூலதனம்	100,255	98,806
மொத்த மூலதனம்	117,256	113,830
இடர் மதிப்பீட்டு சொத்துக்கள்	713,671	695,523
மூலதன விகிதங்கள் (இடர் மதிப்பிடப்பட்ட சொத்துகளின் விழுக்காடாக)		
பொது பங்குமுதல் பிரிவு 1 விகிதம்	12.89%	12.76%
பிரிவு 1 விகிதம்	14.05%	14.21%
மொத்த மூலதன விகிதம்	16.43%	16.37%

TLAC விகிதம்

யூரோ மில்லியனில்	31 டிசம்பர் 2021	31 டிசம்பர் 2020
மொத்த மூலதனம் மற்றும் இதர TLAC தகுதிபெறும் பொறுப்புகள்	185,870	167,390
இடர் மதிப்பீட்டுச் சொத்துக்கள்	713,671	695,523
TLAC விகிதம் (இடர்-மதிப்பிடப்பட்ட சொத்துக்களின் சதவீதத்தில்)	26.04%	24.07%
ஆக்கப்பயன் விகிதம் மொத்த வெளிப்பாடு அளவீடு	2,442,524	1,998,414
TLAC விகிதம் (ஆக்கப்பயன் விகிதம் மொத்த வெளிப்பாடு அளவீட்டின் சதவீதத்தில்)	7.61%	8.38%

31 டிசம்பர் 2021 நிலவரப்படி, குழுமத்தின் TLAC விகிதம், இடர் மதிப்பிடப்பட்ட சொத்துகளில் 2.5% வரம்பு வரையிலான தகுதிபெறும் முதிர்ந்த முன்னுரிமை கடனைப் பயன்படுத்தாமல், இடர் மதிப்பிடப்பட்ட சொத்துகளில் 26.04% ஆக இருந்தது. பயன்பாட்டாற்றல் விகித நோக்கத்திற்காகக் கணக்கிடப்பட்ட பயன்பாட்டாற்றல் வெளிப்பாடுகளில் இது 7.61%. நினைவுக்குறிப்பு உள்ளடக்கம்: 31 டிசம்பர் 2020 மற்றும் 31 மார்ச் 2021 நிலவரப்படி, TLAC விகிதங்கள், யூரோசிஸ்டம் மத்திய வங்கிகளில் உள்ள வைப்புகளுக்கான தற்காலிக விலக்கின் விளைவைக் கணக்கில் கொள்கின்றன.

31 டிசம்பர் 2021 நிலவரப்படி, குழுமத்தின் TLAC விகிதம், இடர் மதிப்பிடப்பட்ட சொத்துகளின் அடிப்படையிலும் (20.03%) பயன்பாட்டாற்றல் வெளிப்பாடுகளின் அடிப்படையிலும் (6%) தேவைப்படுவதைவிட அதிகமாக இருந்தது. 1 ஜனவரி 2022 தேதியிலிருந்து தேவைப்படுவதைவிடவும் இது அதிகமாக இருந்தது (இடர் மதிப்பிடப்பட்ட சொத்துகளின் அடிப்படையிலும் பயன்பாட்டாற்றல் வெளிப்பாடுகளின் அடிப்படையிலும் முறையே 22.03% மற்றும் 6.75%).

இந்த விகிதங்களின் பரிணாமம், குழுமத்தால் சூழ்நிலைக்கேற்பத் தொடர்ந்து செயல்படக்கூடிய ஆற்றலையும் அதன் இருப்புநிலைக் குறிப்பின் உயர் தரத்தையும் வெளிப்படுத்துகின்றன.

ஒருங்கிணைக்கப்பட்ட நிதி நிலை அறிக்கைகள் - 31 டிசம்பர் 2021ல் முடிவுற்ற ஆண்டுக்குரியது

ஒருங்கிணைக்கப்பட்ட நிதி அறிக்கை மீதான சட்டப்பூர்வ தணிக்கையாளர்கள் அறிக்கை

Deloitte & Associés

6, place de la Pyramide
92908 Paris La Défense Cedex
France

PricewaterhouseCoopers Audit

63, rue de Villiers
92208 Neuilly-sur-Seine Cedex
France

Mazars

61, rue Henri Regnault
92400 Courbevoie
France

31 டிசம்பர் 2021 முடிவுற்ற ஆண்டுக்குரியது

பிரெஞ்சு மொழியில் வெளியிடப்பட்ட சட்டப்பூர்வ தணிக்கையாளரின் அறிக்கையின் தமிழ் மொழியாக்கம் இது. தமிழ்ப் பேசும் வாசகர்களுக்காகவே இது வழங்கப்படுகிறது. ஐரோப்பிய விதிமுறைகள் அல்லது பிரெஞ்சு சட்டத்தின்படி தேவையான விவரங்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. சட்டப்பூர்வ தணிக்கையாளரின் நியமனம் குறித்த விவரம் இதற்கு ஒர் எடுத்துக்காட்டு. இந்த அறிக்கையை, பிரெஞ்சு சட்டம் மற்றும் பிரான்சின் நிபுணத்துவத் தணிக்கை தரங்களுக்கு ஏற்ப புரிந்துகொண்டு படிக்கவேண்டும்.

BNP Paribas பங்குதாரர்களுக்கு
BNP Paribas SA
16, boulevard des Italiens
75009 Paris
France

கருத்து

உங்களது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புக்கு ஏற்ப, 31 டிசம்பர் 2021ல் முடிவுற்ற ஆண்டுக்குரிய BNP Paribas SA-ன் ஒருங்கிணைக்கப்பட்ட நிதி அறிக்கைகளை நாங்கள் தணிக்கை செய்திருக்கிறோம்.

எங்கள் கருத்துப்படி, ஒருங்கிணைக்கப்பட்ட நிதி அறிக்கைகள் 31 டிசம்பர் 2021ல் நிலவிய குழுமத்தின் சொத்துகள், பொறுப்புகள் மற்றும் நிதி நிலைமையும், அத்தேதியில் முடிவுற்ற ஆண்டின் செயல்பாட்டுக்கான முடிவுகளையும், ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுள்ள அனைத்துலக நிதித் தாக்கல் விதிகளுக்கு ஏற்ப உண்மையாகவும் நியாயமாகவும் காட்டுகின்றன.

மேற்காணும் தணிக்கை கருத்து, நிதி அறிக்கைகள் குழுவிடம் நாங்கள் சமர்ப்பித்த அறிக்கையை ஒத்திருக்கிறது.

கருத்துக்கான அடிப்படை

தணிக்கை சட்டமைப்புமுறை

பிரான்சில் நடப்பிலுள்ள நிபுணத்துவ தரங்களுக்கு ஏற்ப நாங்கள் தணிக்கை செய்திருக்கிறோம்; எங்களுக்குக் கிடைத்த தணிக்கை ஆதாரங்கள் எங்கள் கருத்துக்குப் போதுமான, பொருத்தமான அடிப்படை வழங்குவதாக நாங்கள் நம்புகிறோம்.

இந்தத் தரங்களின்கீழ் எங்களுக்குள்ள பொறுப்புகள், எங்கள் அறிக்கையின் "ஒருங்கிணைக்கப்பட்ட நிதி அறிக்கைகளின் தணிக்கையில் சட்டப்பூர்வ தணிக்கையாளரின் பொறுப்புகள்" பகுதியில் மேலும் விளக்கப்பட்டுள்ளன.

சுயேச்சைநிலை

1 ஜனவரி 2021 முதல் எங்கள் அறிக்கையின் தேதி வரை எங்களுக்குப் பொருந்திய சுயேச்சைநிலை விதிமுறைகளின்படி நாங்கள் தணிக்கையை நடத்தினோம். குறிப்பாக, (EU) No 537/2014 விதிமுறையின் பகுதி 5(1) அல்லது சட்டப்பூர்வ தணிக்கையாளருக்கான பிரெஞ்சு அறநெறிக் குறியீடு (Code de déontologie) தடை செய்யும் வேறெந்த தணிக்கை அல்லது சேவைகளையும் நாங்கள் வழங்கவில்லை.

வலியுறுத்தப்படும் விவகாரம்

எங்கள் முடிவை வரையறுக்காமல், 31 டிசம்பர் 2021 நிலவிய ஒருங்கிணைக்கப்பட்ட நிதி அறிக்கைகளின் குறிப்பு 1.1-ன் <<ஊழியர் அனுசூலங்கள்>> பத்தியை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். இந்தப் பத்தி, பணி ஓய்வுக்குப் பிந்திய குறிப்பிட்ட அனுசூலத் திட்டங்களின் தொடர்பில் அங்கீகரிக்கப்படும் கடப்பாடுகள் குறித்த IFRIC தீர்மானத்தின் செயல்பாட்டை விவரிக்கிறது.

ஒருங்கிணைக்கப்பட்ட நிதி நிலை அறிக்கைகள் - 31 டிசம்பர் 2021ல் முடிவுற்ற ஆண்டுக்குரியது

மதிப்பீடுகளை நியாயப்படுத்துதல் - முக்கிய தணிக்கை விவகாரங்கள்

கோவிட்-19 தொற்றுநோய் தொடர்பான உலகளாவிய நெருக்கடி காரணமாக, இந்த காலத்தின் நிதி அறிக்கைகள் குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் தயாரிக்கப்பட்டு தணிக்கை செய்யப்பட்டுள்ளன. உண்மையில், இந்த நெருக்கடி மற்றும் சுகாதார அவசரகால சூழலில் எடுக்கப்பட்ட விதிவிலக்கான நடவடிக்கைகள் நிறுவனங்களுக்கு, குறிப்பாக அவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிதியுதவி ஆகியவற்றில் ஏராளமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன, மேலும் அவற்றின் எதிர்கால வாய்ப்புகளில் அதிக நிச்சயமற்ற தன்மைகளுக்கு வழிவகுத்தன. பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் தொலைநிலை வேலை போன்ற நடவடிக்கைகள் நிறுவனங்களின் உள் அமைப்பு மற்றும் தணிக்கைகளின் செயல்திறன் ஆகியவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்த சிக்கலான மற்றும் வளர்ந்து வரும் சூழலில், எங்கள் மதிப்பீடுகளை நியாயப்படுத்துவதற்கான பிரெஞ்சு வணிகக் குறியீடு L.823-9 மற்றும் R.823-7-ன் சட்டப்பிரிவுகளின் தேவைகளுக்கு ஏற்ப, தொகுக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளின் எங்கள் தணிக்கையில் மிகவும் முக்கியமானதாக இருக்கக்கூடிய, எங்கள் தொழில்முறை தீர்ப்பில், பொருள் தவறாக அறிக்கையிடுவது, அதோடு நாங்கள் அந்த இடர்களை எவ்வாறு எதிர்கொண்டோம் என்பதற்கான முக்கிய தணிக்கை விஷயங்களை நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்கிறோம்.

ஒருங்கிணைக்கப்பட்ட நிதி அறிக்கைகளின் ஒட்டுமொத்தத் தணிக்கையின் ஒரு பகுதியாக இவ்விவகாரங்களுக்குத் தீர்வு காணப்பட்டதால், மேற்காணும் எங்கள் கருத்துக்கு இவ்விவகாரங்கள் பங்களித்தன. ஒருங்கிணைக்கப்பட்ட நிதி அறிக்கைகளின் குறிப்பிட்ட இனங்கள் குறித்து தனியொரு கருத்தை நாங்கள் வழங்கவில்லை.

வாடிக்கையாளர் கடன் பட்டியல்களில் கடன் இடரின் மதிப்பீடும் சேதார இழப்புகளின் அளவீடும் (நிலைகள் 1, 2 மற்றும் 3)

(ஒருங்கிணைக்கப்பட்ட நிதி அறிக்கைகளின் குறிப்புகள் 1.e.5, 1.e.6, 1.o, 2.h, 4.e, 4.f, 4.p, 7.d பார்க்கவும்)

இடரின் விளக்கம்

வங்கித்தொழில் இடையீட்டு நடவடிக்கைகளில் இருக்கும் கடன் இடர்களை ஈடுகாப்பு செய்ய BNP Paribas சேதார இழப்புகளை அங்கீகரிக்கிறது.

கோவிட்-19 பெருந்தொற்று தொடர்ந்து கொண்டிருந்தாலும், அனைத்துலகப் பொருளியல் 2021-ல் வலுவான மீட்சி அடைந்தது. ஆயினும், இந்த மீட்சியின் அளவிலும் நீடித்த நிலைத்தன்மையிலும், குறிப்பாகக் குறிப்பிட்ட பொருளியல் துறைகளில், நிச்சயமின்மை நீடிக்கிறது.

கோவிட்-19 நெருக்கடிநிலை உருவாக்கிய எதிர்பாராத சூழ்நிலையால் அதிகளவு நிச்சயமின்மை தொடர்ந்து நீடித்துவரும் இந்தச் சூழலில், வாடிக்கையாளர் கடன் பட்டியல்களின் எதிர்பார்க்கப்படும் கடன் இழப்புகளை அளவிடுவதற்கு BNP Paribas குழுமம் குறிப்பிடத்தக்க மதிப்பாய்வைப் பயன்படுத்தி, கணக்கு ஊகங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டும், குறிப்பாகப் பின்வருபவற்றுக்காக:

- நிலை 1, நிலை 2 அல்லது நிலை 3ல் நிலுவையிலுள்ளவற்றைப் பகுப்பதற்காக, புவியியல் வட்டாரம் மற்றும் நெருக்கடிநிலையால் இன்னமும் பாதிக்கப்பட்ட தொழில்துறைகளின் ஆகியவற்றின் அடிப்படையில், கடன் இடரின் குறிப்பிடத்தக்க பின்னடைவை ஆராய்தல்;
- பின்னடைவை அங்கீகரிப்பதற்கும் எதிர்பார்க்கப்படும் இழப்புகளை அளவிடுவதற்குமான நிபந்தனைகளில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள பரந்த பொருளியல் முன்னுரைகளையும் துறைசார்ந்த கணிப்புகளையும் தயாரித்தல்;
- வெவ்வேறு கட்டங்களின் அடிப்படையில் எதிர்பார்க்கப்படும் இழப்புகளின் தொகையைக் கணித்தல் மற்றும் இடைப்பட்டக்காலப் பொருளியல் வளர்ச்சி கண்ணோட்டத்தைக் கவனத்தில் கொள்ளுதல்.

31 டிசம்பர் 2021 நிலவரப்படி, கடன் இடருக்கு இலக்கான வாடிக்கையாளர்களிடமிருந்து வரவேண்டிய மொத்த எஞ்சிய கடன்தொகை யூரோ 884 பில்லியன், இதன் சேதாரம் யூரோ 20 பில்லியன் (இதில் யூரோ 51 பில்லியன் மற்றும் யூரோ 0.5 பில்லியன் BancWest தொடர்பானது).

நிர்வாகம் மதிப்பீடும் உத்தேசக்கணிப்புகளும், குறிப்பாகப் பெருந்தொற்றுடன் தொடர்புடைய நிச்சயமின்மை மற்றும் அதனால் மாற்றுத்தரப்பினர் கடனைத் திருப்பிக் கொடுக்காமல் போகக்கூடிய அளவின் விளைவுகள் ஆகியவற்றுக்கு மத்தியில், செய்யவேண்டும் என்பதால், கடன் இடரின் மதிப்பீட்டையும் சேதார இழப்புகளின் கணக்கீட்டையும் முக்கிய தணிக்கை விவகாரமாகக் கருதுகிறோம்.

ஒருங்கிணைக்கப்பட்ட நிதி நிலை அறிக்கைகள் - 31 டிசம்பர் 2021ல் முடிவுற்ற ஆண்டுக்குரியது

இந்த இடருக்கு எங்கள் தணிக்கை எவ்வாறு தீர்வு கண்டது

அறிக்கை தகவலளிப்பு தேதியில் நிலவிய ஆகக் குறிப்பிடத்தக்க நிலுவைகளில் மற்றும்/அல்லது வாடிக்கையாளர் கடன் பட்டியல்களிலும், இடர்களின் மாற்றங்களால் ஆக அதிகமாகப் பாதிக்கப்பட்ட பொருளியல் துறைகளில் அல்லது புவியியல் வட்டாரங்களில் செயல்படும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களிலும் எங்கள் பணி கவனம் செலுத்தியது.

BNP Paribas இன் உள் கட்டுப்பாட்டு அமைப்பின் பொருத்தத்தை நாங்கள் மதிப்பிட்டோம், குறிப்பாக கோவிட்-19 சூழலுக்கான அதன் தழுவல், மற்றும் கடன் இடரை மதிப்பிடுவதற்கும் எதிர்பார்க்கப்படும் இழப்புகளை அளவிடுவதற்கும் கைமுறையான மற்றும் கணினிமயமாக்கப்பட்ட கட்டுப்பாடுகளை சோதித்தோம்.

இடர்களின் மாற்றம் மற்றும் அதிக அளவிலான நிச்சயமற்ற தன்மையை கணக்கில் எடுத்துக்கொள்வதற்காக எங்கள் பணி முன்னேறியது மற்றும் குறிப்பாக இவற்றில் கவனம் செலுத்தியது:

■ நிலுவையிலுள்ளவை நிலைப்படியான பகுப்பு: கடன் இடரில் நேர்ந்த குறிப்பிடத்தக்க பின்னடைவை, குறிப்பாக நிறுவன மாற்றுத்தரப்புகளின் மதிப்பீட்டில், அளவிடுவதற்குப் பல்வேறு தொழில்பிரிவுகள் பயன்படுத்தக்கூடிய குறியீடுகளைக் கணிக்கும்போது இடர்களில் நேர்ந்த மாற்றங்கள் கணக்கில் கொள்ளப்பட்டதா என்பதை நாங்கள் பரிசீலித்தோம். கோவிட்-19 நெருக்கடிநிலையால் இன்னமும் பாதிக்கப்பட்டுள்ள துறைகளில் முக்கிய கவனம் செலுத்தினோம்.

■ எதிர்பார்க்கப்படும் இழப்புகளின் அளவீடு (நிலைகள் 1, 2 மற்றும் 3):

- எங்களது கடன் இடர் வல்லுநர்களின் உதவியுடன், BNP Paribas முன்வடிவங்களை சுயேச்சையாக மதிப்பிடும் உள்ளியக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு தொழில்களுக்கு BNP Paribas பயன்படுத்திய பரந்த பொருளியல் மற்றும் துறை சார்ந்த கணிப்புகளின் கணக்கீட்டு முறை மற்றும் ஊகங்களையும், அந்தக் கணிப்புகள் தகவல் இயக்கத்தில் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டதையும், தரவு தரக் கட்டுப்பாடுகளின் செயலாற்றலையும் நாங்கள் பரிசீலனை செய்தோம்; கிடைத்த தகவல்கள், கோவிட்-19 நெருக்கடிநிலையால் பலவீனமான நிலையிலிருந்த துறைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், உத்தேசப் பரந்த பொருளியல் கணிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில், கடந்த ஆண்டின்போது முன்வடிவங்களில் செய்யப்பட்ட சரியாக்கங்களின் மாற்றங்களில் குறிப்பாகக் கவனம் செலுத்தினோம்;

- கட்டம் 3-ல் வகைப்படுத்தப்பட்ட நிறுவனங்களின் எஞ்சிய கடன்களின் சேதார இழப்புகளைப் பொறுத்தவரை, கண்காணிப்பின்கீழ் இருக்கும் மாற்றுத்தரப்புகளை BNP Paribas முறையான கால இடைவெளியில் மறுஆய்வு செய்ததை நாங்கள் உறுதிப்படுத்தியதோடு, சேதாரத்தைக் கணிப்பதற்கு நிர்வாகம் பயன்படுத்திய ஊகங்களையும் தரவுகளையும் பரிசீலனை செய்தோம்.

கூடுதலாக, தொற்றுநோயின் வளர்ந்து வரும் சூழலில் கடன் இடர் தொடர்பாக ஒருங்கிணைந்த நிதிநிலை அறிக்கைகளுக்கான குறிப்புகள் மற்றும் குறிப்பாக கடன் இடர் தொடர்பாக IFRS 9 க்கு தேவையான வெளிப்பாடுகளை நாங்கள் ஆராய்ந்தோம்.

ஒருங்கிணைக்கப்பட்ட நிதி நிலை அறிக்கைகள் - 31 டிசம்பர் 2021ல் முடிவுற்ற ஆண்டுக்குரியது

நிதி அம்சங்களின் மதிப்பாய்வு

(ஒருங்கிணைக்கப்பட்ட நிதி அறிக்கைகளின் குறிப்புகள் 1.e.7, 1.e.10, 1.o, 2.a, 2.c, 4.a, 4.d. பார்க்கவும்)

இடரின் விளக்கம்

வணிக நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இருப்புநிலைக் குறிப்பில் சந்தை மதிப்பில் அங்கீகரிக்கப்படும் நிதி அம்சங்களை BNP Paribas (சொத்துகளும் பொறுப்புகளும்) வைத்துள்ளது.

அம்சங்களின் வகை, நூதனம், ஆகியவற்றை பொறுத்து, வெவ்வேறு அணுகுமுறைகளின்படி சந்தை மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது: (i) நேரடியாகக் கவனிக்கத்தக்க விலையாடப்பட்ட விலைகளைப் பயன்படுத்துதல் (நியாய மதிப்பு அடுக்குவரியையில் நிலை 1 என பகுக்கப்பட்ட அம்சங்கள்; (ii) கவனிக்கத்தக்க முக்கிய உள்ளீடுகள் கொண்ட மதிப்பாய்வு முறைகளைப் பயன்படுத்துதல் (நிலை 2 என பகுக்கப்பட்ட அம்சங்கள்); மற்றும் (iii) கவனிக்க இயலாத முக்கிய உள்ளீடுகள் கொண்ட மதிப்பாய்வு முறைகளைப் பயன்படுத்துதல் (நிலை 3 என பகுக்கப்பட்ட அம்சங்கள்).

பெறப்பட்ட மதிப்பாய்வுகள், குறிப்பிட்ட சில வணிக ரொக்கமாக்கல் அல்லது மாற்றுத்தரப்பு இடர்களைக் கருத்தில் கொள்ள, கூடுதல் மதிப்பு சரியாக்கங்களுக்கு உட்படுத்தப்படலாம்.

எனவே, இந்த அம்சங்களை அளவிட நிர்வாகம் பயன்படுத்திய உத்திகளில், பயன்படுத்தப்பட்ட மாடல்களையும் தரவுகளையும் பொறுத்தவரையில் குறிப்பிடத்தக்க மதிப்பீடுகள் உள்ளடங்கியிருக்கக்கூடும்.

31 டிசம்பர் 2021 நிலவரப்படி, நிதி அம்சங்கள் சொத்துகளின்கீழ் யூரோ 669 பில்லியனையும் (நிலை 3 அம்சங்களின் தொடர்பில் இதில் யூரோ 5.3 பில்லியன்) பொறுப்புகளின்கீழ் யூரோ 641 பில்லியனையும் (நிலை 3 அம்சங்களின் தொடர்பில் இதில் யூரோ 10.3 பில்லியன்) பிரதிநிதித்தன.

எஞ்சியவற்றின் முக்கியத்துவம் மற்றும் சந்தை மதிப்பை நிர்ணயிக்க பயன்படுத்தப்பட்ட மதிப்பீடு ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு, நிதி அம்சங்களின் அளவீட்டை, குறிப்பாக கவனிக்க இயலாத உள்ளீடுகளின் பயன்பாட்டால் நிலை 3 அம்சங்களின் அளிவீடு, முக்கிய தணிக்கை விவகாரமாகக் கருதப்பட்டது.

இந்த இடருக்கு எங்கள் தணிக்கை எவ்வாறு தீர்வு கண்டது

எங்களின் மதிப்பாய்வு வல்லுநர்களின் உதவியுடன், நிதி அம்சங்களின் மதிப்பாய்வின் தொடர்பில் BNP Paribas பயன்படுத்திய முக்கிய கட்டுப்பாடுகள் முறையாக இயங்குவதை நாங்கள் சரிபார்த்தோம், குறிப்பாகப் பின்வருபவை சார்ந்தவை:

- மதிப்பாய்வு மாடல்களின் இடர்களின் தொடர்பில் நிர்வாகத்தின் அங்கீகாரமும் வழக்கமான மறுஆய்வும்;
- மதிப்பாய்வு உள்ளீடுகளின் சுயேச்சையான சரிபார்ப்பு;
- மதிப்பு சரியாக்கங்கள் நிர்ணயிப்பு.

மாதிரி எடுத்துக்காட்டின் அடிப்படையில், எங்களின் மதிப்பாய்வு வல்லுநர்கள்:

- பயன்படுத்தப்பட்ட ஊகங்கள், உள்ளீடுகளின் அவசியத்தை ஆராய்ந்தனர்;
- BNP Paribas செய்த உள்ளீடுகளின் சுயேச்சை மறுஆய்வின் முடிவுகளை ஆராய்ந்தோம்;
- எங்களது சொந்த மாடல்களைப் பயன்படுத்தி சுயேச்சையான மாற்று மதிப்பாய்வுகளை நடத்தினர்.

அதோடு, பெறப்பட்ட மதிப்பாய்வுகளுக்கும் மாற்றுத்தரப்பினரிடம் செய்யப்படும் ஈட்டுத் கோரிக்கைகளுக்கும் இடையிலிருக்கக்கூடிய வேறுபாடுகளை மாதிரி எடுத்துக்காட்டின் அடிப்படையில் ஆராய்ந்தோம்.

மேலும், நிதி அம்சங்களின் மதிப்பாய்வின் தொடர்பில் ஒருங்கிணைக்கப்பட்ட நிதி அறிக்கைகளின் குறிப்புகளிலிருந்த வெளிப்பாடுகளை நாங்கள் ஆராய்ந்தோம்.

ஒருங்கிணைக்கப்பட்ட நிதி நிலை அறிக்கைகள் - 31 டிசம்பர் 2021ல் முடிவுற்ற ஆண்டுக்குரியது

நல்லெண்ண மதிப்பு சேதாரம்

(ஒருங்கிணைக்கப்பட்ட நிதி அறிக்கைகளின் குறிப்புகள் 1.b.4, 1.o, 4.o பார்க்கவும்)

இடரின் விளக்கம்

கையகப்படுத்துதல்களை அங்கீகரிக்கும் போது, BNP Paribas சொத்துக்களின் கீழ் நல்லெண்ணத்தை பதிவுசெய்கிறது, இது குழுவின் ஆர்வத்தின் மதிப்பை விட வாங்கிய நிறுவனங்களின் பங்குகளின் கையகப்படுத்தல் விலையை விட அதிகமாக இருக்கும். 31 டிசம்பர் 2021 இல், நல்லெண்ணம் EUR 5.1 பில்லியன் ஆகும்.

நல்லெண்ண மதிப்பு குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒருமுறை அல்லது சேதாரத்திற்கான அறிகுறி இருந்தால் அதைவிடக் குறுகிய கால இடைவெளியில் சோதிக்கப்படுகிறது. நல்லெண்ண மதிப்பு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரொக்கம் ஈட்டும் பிரிவுகளின் மதிப்புத் தொகையை அவற்றின் மீட்கக்கூடிய தொகையுடன் ஒப்பிடுவது, சேதாரக் கட்டணம் பதிவு செய்யப்படவேண்டுமா என்பதை நிர்ணயிக்கும் நடைமுறையின் முக்கிய செலவாகும்.

நாங்கள் நல்லெண்ண மதிப்பின் சேதாரத்தை முக்கிய தணிக்கை விவகாரமாகக் கருதினோம். ஏனெனில், பற்றுமானங்களின் எதிர்கால வருமான ஊகங்களை நிர்ணயிக்கவும், ரொக்கம் ஈட்டும் பிரிவுகளிலிருந்து மீட்டெடுக்கக்கூடிய தொகையை அளவிடவும் நிர்வாகம் மதிப்பீடுகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

இந்த இடருக்கு எங்கள் தணிக்கை எவ்வாறு தீர்வு கண்டது

சேதாரத்திற்கான நல்லெண்ண மதிப்பைச் சோதிக்க BNP Paribas-ல் அமலாக்கப்பட்ட நடைமுறைகளையும், நல்லெண்ண மதிப்பு சேதாரத்தின் அறிகுறிகளை அடையாளம் காண்பதற்காக வடிவமைக்கப்பட்ட கட்டுப்பாடுகளையும் பரிசீலிப்பது எங்கள் தணிக்கை அணுகுமுறையில் உள்ளடங்கியிருந்தது.

எங்களின் மதிப்பாய்வு வல்லுநர்களின் உதவியுடன், 31 டிசம்பர் 2021 நிலவிய நல்லெண்ண மதிப்பு இருப்புத்தொகையின் தொடர்பில் நாங்கள் மேற்கொண்ட பணியில் முக்கியமாக இடம்பெற்றவை:

- BNP Paribas பயன்படுத்திய முறைகளை ஆராய்தல்;
- நிர்வாகச் செயற்குழுவினர் அங்கீகரித்த இடைக்காலத் தொழில் திட்டங்களில் இடம்பெறும் எதிர்கால ரொக்கப் புழக்கக் கணிப்புகள் ஏற்படையதாக இருக்கிறதா என்பதைக் கூர்ந்து பரிசீலனை செய்தல் (குறிப்பாக, கணிப்புகளும் முந்திய பலாபலன்களும் பொருந்தாத நிலையில்);
- பயன்படுத்தப்பட்ட முக்கிய ஊகங்களையும் உள்ளீடுகளையும் (வளர்ச்சி விகிதம், மூலதனச் செலவு, தள்ளுபடி விகிதம்) கிடைக்கத்தக்க வெளிதரப்பு தகவல்களின் தொடர்பில் கூர்ந்து ஆராய்தல்;
- முக்கிய உள்ளீடுகளின் தொடர்பில் கணிப்புகளின் முக்கியத்துவம் குறித்த ஆராய்வைப் பரிசீலித்தல் (குறிப்பாக, மீட்கப்படக்கூடிய தொகை உத்தேசமாக மதிப்பு தொகைக்கு நிகராக இருக்கும்போது).

இறுதியாக, சேதார மற்றும் முக்கியத்துவச் சோதனைகளின் முடிவுகளின் தொடர்பில், ஒருங்கிணைக்கப்பட்ட நிதி அறிக்கைகளின் குறிப்புகளிலிருந்து வெளிப்பாடுகள் பொருத்தமானவையாக இருக்கிறதா என்பதை நாங்கள் சரிபார்த்தோம்.

ஒருங்கிணைக்கப்பட்ட நிதி நிலை அறிக்கைகள் - 31 டிசம்பர் 2021ல் முடிவுற்ற ஆண்டுக்குரியது

பொதுவான தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள்

இடரின் விளக்கம்

தகவல் தொழில்நுட்ப இயங்குமுறைகளின் நம்பகத்தன்மையையும் பாதுகாப்பும் BNP Paribas-ன் ஒருங்கிணைக்கப்பட்ட நிதி அறிக்கைகளில் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

எனவே, கணக்கியல் மற்றும் நிதித் தகவல்களின் தயாரிப்புக்குப் பங்களிக்கும் உள்கட்டமைப்புகள் மற்றும் பயன்முறைகள் சார்ந்த பொதுவான தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளின் பரிசீலனை முக்கிய தணிக்கை விவரமாகக் கருதப்பட்டது.

குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப இயங்குமுறைகளின் பயன்பாட்டு உரிமையைக் கட்டுப்படுத்தும் நடைமுறையும், ஊழியரின் பொருத்தமற்ற மாற்றங்கள் செய்யப்படக்கூடிய இடரைக் கட்டுப்படுத்துவதற்கான முக்கியக் கட்டுப்பாட்டைக் பிரதிநிதிகின்றன.

இந்த இடருக்கு எங்கள் தணிக்கை எவ்வாறு தீர்வு கண்டது

கணக்கியல் மற்றும் நிதித் தகவல்களைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் முக்கிய இயங்குமுறைகளில், எங்களது தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியுடன், நாங்கள் மேற்கொண்ட பணியில் இடம்பெற்ற குறிப்பிடத்தக்கவை:

- கணக்கியல் மற்றும் நிதி தரவுகளின் அடிப்படை இயங்குமுறைகள், செயல்பாடுகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றைப் புரிந்து கொள்ளுதல்;
- முக்கிய இயங்குமுறைகள் (குறிப்பாக, கணக்கியல் ஒருங்கிணைப்பு மற்றும் தானியக்கச் சரிபார்ப்பு பயன்முறைகள்) மீதான பொதுவான தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளை (பயன்முறை மற்றும் தரவு அணுகல் நிர்வாகம், பயன்முறை மாற்றங்களின்/மேம்பாடுகளின் நிர்வாகம், தகவல் தொழில்நுட்பச் செயல்பாடுகளின் நிர்வாகம்) பரிசீலித்தல்;
- கைமுறை கணக்கியல் உட்பதிவுகளுக்கு அதிகாரமளிக்கும் கட்டுப்பாட்டை ஆராய்தல்;
- பொருத்தமான சூழ்நிலைகளில், கூடுதல் தணிக்கை நடைமுறைகளை மேற்கொள்ளுதல்.

ஒருங்கிணைக்கப்பட்ட நிதி நிலை அறிக்கைகள் - 31 டிசம்பர் 2021ல் முடிவுற்ற ஆண்டுக்குரியது

காப்புறுதி நிறுவனங்களின் தொழில்நுட்பக் காப்பு நிதிகள்

(ஒருங்கிணைக்கப்பட்ட நிதி அறிக்கைகளின் குறிப்புகள் 1.f.3, 1.o, 4.j பார்க்கவும்)

இடரின் விளக்கம்

ஆண்டு இறுதியில், BNP Paribas தனது காப்புறுதி நடவடிக்கைகளுக்காகப் பொறுப்பு வளச் சோதனையைச் செய்கிறது.

காப்புறுதி ஒப்பந்தங்கள் மற்றும் லாபப் பகிர்வு விருப்புரிமையுள்ள முதலீட்டு ஒப்பந்தங்கள் சார்ந்த பொறுப்புகள், அந்தப் பொறுப்புகளால் ஏற்படக்கூடிய எதிர்கால ரொக்கப் புழக்கத்தின் தற்போதைய கணிப்புகளின்படி போதுமானவையாக இருப்பதை உறுதிப்படுத்துவது இந்தச் சோதனையின் நோக்கம்.

காப்புறுதிப் பொறுப்புகளின் மதிப்புத்தொகை எதிர்கால ரொக்கப் புழக்கக் கணிப்பின் தொடர்பில் போதுமானதாக இல்லை எனச் சோதனை காட்டினால், உத்தேச இழப்புகளின் மொத்த தொகை லாபம் அல்லது நட்டத்தில் அங்கீகரிக்கப்படும்.

31 டிசம்பர் 2021 நிலவரப்படி, மொத்த தொழில்நுட்பக் காப்புறுதி காப்புநிதிகள் மற்றும் இதர பொறுப்புகளின் மதிப்பு யூரோ 255 பில்லியன்.

31 டிசம்பர் 2021 இல் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இருப்புக்களை எடுத்துச் செல்லும் அளவு போதுமானது என்பதை உறுதிப்படுத்தியது.

சேமிப்பு வணிகத்திற்கான பொறுப்பு போதுமான சோதனையை செயல்படுத்துவது ஒரு முக்கிய தணிக்கை விஷயமாக நாங்கள் கருதினோம், ஏனெனில் இது BNP Paribas க்கு குறிப்பிட்ட செயல்பாட்டு மாதிரிகள், மாடலிங் விருப்பங்கள் மற்றும் உத்தரவாதங்களை அடிப்படையாகக் கொண்டது மற்றும் சில முக்கிய அனுமானங்களைத் தீர்மானிக்க நிர்வாகம் தீர்ப்பை வழங்க வேண்டும் (எ.கா., தள்ளுபடி வீதம், சொத்துக்கள் மீதான வருமானம், சரணடைதல் வீதம் அல்லது கட்டணம்). மதிப்பீடுகளுக்கான இந்த சோதனையின் உணர்திறன், குறைந்த விகிதங்கள் காரணமாக கடந்த ஆண்டுகளில் குறிப்பாக அதிகமாக இருந்தது, இது கோவிட் -19 நெருக்கடியால் வலியுறுத்தப்படுகிறது, இது பங்கு மதிப்பில் வலுவான நிலையற்ற தன்மையை உருவாக்கி விகிதங்களை குறைக்க பங்களித்தது.

இந்த இடருக்கு எங்கள் தணிக்கை எவ்வாறு தீர்வு கண்டது

மாதிரி எடுத்துக்காட்டை அடிப்படையாகக் கொண்டு, கணக்கீட்டில் பயன்படுத்தப்பட்ட நிகர எதிர்கால ரொக்கப் புழக்கத் தொகையைப் பரிசீலித்தோம், குறிப்பாக பின்வருவனவற்றின்மூலம்:

- மாடல் தயாரிக்கும் நடவடிக்கையின் ஆரம்பக் கட்டமாகப் பயன்படுத்தப்பட்ட சொத்துப் பட்டியல்கள், ஒப்பந்தங்கள் ஆகியவற்றின் தரவுகளின் செல்லுபடித்தன்மையைப் பரிசீலித்தோம்;
- காப்புறுதி முன்வடிவங்களில் செய்யப்பட்ட முக்கிய மாற்றங்களை அடையாளம் காணுதல்;
- கூறப்பட்ட மாற்றங்களின் பொருத்தத்தை மதிப்பிடுதல் மற்றும் சோதனையின் முடிவில் அவற்றின் தாக்கத்தைப் பற்றிய புரிதலைப் பெறுதல்;
- BNP Paribas தயாரித்த பகுப்பாய்வுகளைப் பயன்படுத்தி 2020க்கும் 2021க்கும் இடையிலான மாடல் முடிவுகளிலுள்ள வேறுபாடுகளை ஆராய்ந்தோம். ஆக முக்கியமான வேறுபாடுகளைப் பட்டியல் மாற்றங்கள், ஊகங்கள் அல்லது மாடல்கள் நியாயப்படுத்தியதை நாங்கள் உறுதி செய்தோம்;
- BNP Paribas நிகழ்த்திய உணர்திறன் பகுப்பாய்வுகளின் முடிவுகளை ஆராய்வது, குறிப்பாக கோவிட் -19 நெருக்கடியின் தொடக்கத்திலிருந்து சந்தை விகிதங்களுடன் தொடர்புடைய விகித அனுமானங்கள் மற்றும் அவற்றின் நிலைத்தன்மை.

அதோடு, காப்புறுதி பொறுப்புகளின் தொடர்பில் ஒருங்கிணைக்கப்பட்ட நிதி அறிக்கைகளின் குறிப்புகளில் வெளியிடப்பட்ட விவரங்களையும் நாங்கள் ஆராய்ந்தோம்.

ஒருங்கிணைக்கப்பட்ட நிதி நிலை அறிக்கைகள் - 31 டிசம்பர் 2021ல் முடிவுற்ற ஆண்டுக்குரியது

குறிப்பிட்ட சரிபார்ப்புகள்

சட்டப்படியும் ஒழுங்குமுறை நிபந்தனைகளின்படியும் பிரான்சில் நடப்பிலுள்ள நிபுணத்துவ தரங்களின்படியும், இயக்குநர்கள் சபையின் நிர்வாக அறிக்கையில் படைக்கப்பட்டுள்ள குழுமம் சார்ந்த விவரங்களையும் நாங்கள் சரிபார்த்தோம்.

இந்த அறிக்கையின் நியாயமான பற்றியும் ஒருங்கிணைக்கப்பட்ட நிதி அறிக்கைகளுடன் ஒத்திருப்பது பற்றியும் நாங்கள் தெரிவிப்பதற்காக எந்தவொரு விவகாரமும் இல்லை.

பிரெஞ்சு வணிகக் குறியீட்டின் L.225-102-1 பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தேவைப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட நிதியல்லாத தகவல் அறிக்கை குழுமத்தின் நிர்வாக அறிக்கையில் உள்ளடங்குவதாக உறுதியளிக்கிறோம். ஆயினும், பிரெஞ்சு வணிகக் குறியீடு L.823-10 பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சுயேச்சையான மூன்றாம் தரப்பினரின் அறிக்கைக்கு உட்படவிருக்கும் அந்த அறிக்கையில் தரப்பட்டுள்ள விவரங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட நிதி அறிக்கைகளின் நியாயமாகப் படைக்கப்பட்டிருப்பதையும் ஒத்திருப்பதையும் நாங்கள் சரிபார்க்கவில்லை.

சட்ட மற்றும் ஒழுங்குமுறை தேவைகளுக்கு இணங்க பிற சரிபார்ப்புகள் மற்றும் தகவல்கள்

ஆண்டு நிதி அறிக்கையில் சேர்க்கப்பட்ட ஒருங்கிணைந்த நிதிநிலை அறிக்கைகளின் வழங்கல்

ஒரே ஐரோப்பிய மின்னியல் தாக்கல் முறைக்கு ஏற்ப படைக்கப்பட்ட வருடாந்தர மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட நிதி அறிக்கைகளுக்கான சட்டப்பூர்வத் தணிக்கையாளர்களின் செயல்முறைகளுக்குப் பொருந்தும் நிபுணத்துவத் தரங்களைப் பொறுத்தவரை, பிரெஞ்சு நாணய, நிதிக் குறியீட்டின் (Code monétaire et financier) பிரிவு L. 451-1-2-ன் பத்தி 1-ல் குறிப்பிடப்பட்டுள்ள வருடாந்தர நிதி அறிக்கையில் உள்ளடக்கப்பட்டு, தலைமை நிர்வாக அதிகாரியின் பொறுப்பின்கீழ் தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட நிதி அறிக்கைகளின் படைப்பு, டிசம்பர் 17, 2018 தேதியிலான ஐரோப்பிய அதிகாரம்பெற்ற விதிமுறை எண் 2019/815 வரையறுத்துள்ளபடி, இந்தத் தாக்கல் முறைக்கு உடன்படுவதாக நாங்கள் உறுதி செய்திருக்கிறோம். இது ஒருங்கிணைக்கப்பட்ட நிதி அறிக்கைகளுடன் தொடர்புடையது என்பதால், நிதி அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டவை, மேற்காணும் விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள தாக்கல் முறைக்கு உடன்படுகிறதா என்பதை உறுதிப்படுத்துவதும் எங்கள் பணியில் உள்ளடங்கியது.

எங்கள் பணியின் அடிப்படையில், வருடாந்தர நிதி அறிக்கையில் உள்ளடக்கப்படவிருக்கும் ஒருங்கிணைக்கப்பட்ட நிதி அறிக்கைகளின் படைப்பு, எல்லா வகையிலும், ஒரே ஐரோப்பிய மின்னியல் தாக்கல் முறைக்கு ஏற்பத் தயாரிக்கப்பட்டிருப்பதாக நாங்கள் கருதுகிறோம்.

சட்டப்பூர்வ தணிக்கையாளரின் நியமனம்

நான் Deloitte and Associates-காக 23 மே 2006 அன்றும் PricewaterhouseCoopers Audit-காக 26 மே 1994 அன்றும் Mazars-காக 23 மே 2000 அன்றும் நடத்தப்பட்ட ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் BNP Paribas SA-ன் சட்டப்பூர்வத் தணிக்கையாளராக நியமிக்கப்பட்டோம்.

31 டிசம்பர் 2021 நிலவரப்படி, Deloitte & Associés, PricewaterhouseCoopers Audit மற்றும் Mazars ஆகியவை தொடர்ந்து முறையே பதினாறாவது, இருபத்தெட்டாவது மற்றும் இருபத்து இரண்டாவது ஈடுபாட்டு ஆண்டில் இருந்தன.

ஒருங்கிணைக்கப்பட்ட நிதி நிலை அறிக்கைகள் - 31 டிசம்பர் 2021ல் முடிவுற்ற ஆண்டுக்குரியது

நிர்வாகத்தினரின் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட நிதி அறிக்கைகளின் ஆளுமை பொருட் பாதிக்கப்பட்டவர்களின் பொறுப்புகள்

ஒருங்கிணைக்கப்பட்ட நிதி அறிக்கைகள் ஐரோப்பிய ஒன்றியம் கடைபிடிக்கும் அனைத்துலக நிதித் தாக்கல் தரங்களுக்கு ஏற்ப உண்மையான, நியாயமான கருத்தை வெளியிடும் வகையில் தயாரிக்கப்படுவதும், மோசடி அல்லது பிழையால் ஒருங்கிணைக்கப்பட்ட நிதி அறிக்கைகளில் எந்தவித விவரப் பிழையும் இல்லாமல் தயாரிக்கப்படுவதற்குத் தேவையான நிர்வாகம் தீர்மானிக்கும் உள் கட்டுப்பாடுகளை அமலாக்குவதும் நிர்வாகத்தினரின் பொறுப்பாகும்.

ஒருங்கிணைக்கப்பட்ட நிதி அறிக்கைகளை தயாரிப்பதில் தொடர்ந்து செயல்படத்தக்க நிறுவனமாகத் தொடரக்கூடிய ஆற்றலை மதிப்பிட்டு, பொருத்தமாயின், இது தொடர்பான விவரங்களை வெளியிடுவதும், தொடர்ந்து செயல்படத்தக்க நிறுவனத்திற்கான கணக்கியல் அடிப்படையைப் பயன்படுத்துவதும் நிர்வாகத்தின் பொறுப்பு. நிறுவனம் கலைக்கப்படும் அல்லது செயல்பாடு நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழ்நிலைகள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு.

நிதித் தாக்கல் முறையையும் உள் கட்டுப்பாடு, இடர் நிர்வாக முறைகளின் பயனையும், பொருத்தமான சூழ்நிலைகளில், கணக்கியல் மற்றும் நிதித் தாக்கல் முறைகள் சார்ந்த ஏதேனும் உள் தணிக்கை முறைகளையும் கண்காணிப்பது நிதி அறிக்கைகளின் குழுவின் பொறுப்பு.

ஒருங்கிணைக்கப்பட்ட நிதி அறிக்கைகளை இயக்குநர் சபை அங்கீகரித்தது.

ஒருங்கிணைக்கப்பட்ட நிதி அறிக்கைகளின் தணிக்கையில் சட்டப்பூர்வ தணிக்கையாளர்கள் பொறுப்புகள் நோக்கமும் தணிக்கை அணுகுமுறையும்

குறிக்கோள் மற்றும் தணிக்கை அணுகுமுறை

ஒருங்கிணைக்கப்பட்ட நிதி அறிக்கைகள் குறித்து அறிக்கை வெளியிடுவது எங்கள் பொறுப்பு, ஒருங்கிணைக்கப்பட்ட நிதி அறிக்கைகளில் விவரப் பிழைகள் இல்லாதிருக்கிறதா என்பதற்கு நியாயமான உறுதி பெறுவது எங்கள் நோக்கம். நியாயமான உறுதி என்பது உயர் நிலையிலான உறுதியாக இருந்தாலும், நிபுணத்துவ தரங்களுக்கு ஏற்ப நடத்தப்படும் தணிக்கை, இருக்கக்கூடிய விவரப் பிழையை எப்போதும் கண்டுபிடித்துவிடும் என்பதற்கு உத்தரவாதமில்லை. மோசடியால் அல்லது பிழையால் விவரப் பிழைகள் ஏற்படலாம். விவரப் பிழைகள் தனியாக அல்லது மொத்தமாக, இந்த ஒருங்கிணைக்கப்பட்ட நிதி அறிக்கைகளின் அடிப்படையில் பயன்பாட்டாளர்கள் எடுக்கும் பொருளியல் தீர்மானங்களை பாதிக்கக்கூடும் என் நியாயமான முறையில் எதிர்பார்க்கப்பட்டால், அவை முக்கியமானவையாகக் கருதப்படும்.

பிரெஞ்சு வணிகக் குறியீட்டின் L.823-10-1 பகுதியில் குறிப்பிட்டுள்ளபடி, நிறுவன நிர்வாகத்தின் வாழுமை அல்லது தரம் குறித்த உத்தரவாதம் எங்கள் தணிக்கையில் உள்ளடங்கவில்லை.

பிரான்சில் நடப்பிலுள்ள நிபுணத்துவ தரங்களின்படி நடத்தப்பட்ட தணிக்கையின் ஒரு பகுதியாக, சட்டப்பூர்வத் தணிக்கையாளர்களின் தணிக்கை முழுவதும் நிபுணத்துவ மதிப்பீட்டை பயன்படுத்தினார்கள்.

ஒருங்கிணைக்கப்பட்ட நிதி நிலை அறிக்கைகள் - 31 டிசம்பர் 2021ல் முடிவுற்ற ஆண்டுக்குரியது

அதோடு அவர்கள்:

- ஒருங்கிணைக்கப்பட்ட நிதி அறிக்கைகளில் மோசடி பிழையால் விவரப் பிழைகள் நேரக்கூடிய அபாயத்தை அடையாளம் கண்டு, மதிப்பிட்டு, இந்த இடர்களுக்கு பொருத்தமான தணிக்கைமுறைகளை மேற்கொண்டு, தங்கள் கருத்துக்கு அடிப்படை வழங்குவதற்கானப் போதுமான, பொருத்தமான தணிக்கை ஆதாரங்களைப் பெற வேண்டும். பிழையால் நேரும் விவரப்பிழையைவிட மோசடியால் நேரம் விவரப் பிழையை அடையாளம் காணாதிருக்கக்கூடிய அபாயம் அதிகம். ஏனெனில், மோசடியில் கூட்டுச்சதி, ஏமாற்று வேண்டுமென்றே செய்யப்பட்ட விடுபாடுகள், பிறழ்கூற்று அல்லது உள் கட்டுப்பாடு மீறல் ஆகியவை இருக்கக்கூடும்;
- சூழ்நிலைக்குப் பொருத்தமான தணிக்கை நடைமுறைகளை வடிவமைக்க தணிக்கைக்குத் தேவையான உள் கட்டுப்பாட்டைப் பற்றிய புரிந்துணர்வைப் பெற வேண்டும். உள் கட்டுப்பாட்டின் செயல்திறன் பற்றி கருத்து தெரிவிப்பது இதன் நோக்கமல்ல.
- பயன்படுத்தப்பட்டக் கணக்கியல் கொள்கைகளின் பொருத்தத்தையும், நிர்வாகம் செய்து கணக்கியல் உத்தேசங்கள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட நிதி அறிக்கைகளின் குறிப்புகளிலுள்ள அது தொடர்பான வெளிப்பாடுகள் ஆகியவற்றின் நியாயத்தையும் பரிசீலிக்க வேண்டும்;
- தொடர்ந்து செயல்படக்கூடிய கணக்கியல் அடிப்படையில் நிர்வாகம் பயன்படுத்தியது பொருத்தமானது என்பது பற்றி தீர்மானிக்க வேண்டும். அதோடு, பெறப்பட்ட தணிக்கை ஆதாரத்தின் அடிப்படையில், நிறுவனம் தொடர்ந்த செயல்படக்கூடிய நிறுவனமாக தொடரக்கூடிய ஆற்றல் குறித்த குறிப்பிடத்தக்க ஐயம் ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகள் அல்லது சூழ்நிலைகள் தொடர்பான விவர நிச்சயமின்மை இருக்கிறதா என்பதை தீர்மானிக்கவேண்டும். தணிக்கையாளர் அறிக்கையின் தேதிவரை பெறப்பட்ட தணிக்கை ஆதாரங்களின் அடிப்படையில் இந்த பரிசீலனை செய்யப்படவேண்டும், ஆயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது சூழ்நிலைகளின் காரணமாக நிறுவனம் தொடர்ந்து செயல்படக்கூடிய ஆற்றலை இழக்கக்கூடும். விவர நிச்சயமின்மை இருப்பதாக சட்டப்பூர்வத் தணிக்கையாளர்கள் தீர்மானித்தால், ஒருங்கிணைக்கப்பட்ட நிதி அறிக்கையில் இடம்பெற்றுள்ள அது தொடர்பான வெளிப்பாடுகள் குறித்து தணிக்கையாளர் அறிக்கையில் கவனத்தை ஈர்க்கவேண்டும். அல்லது இந்த வெளிப்பாடுகள் போதுமானவையாக இல்லாவிட்டால், நிபந்தனைக்குட்பட்ட கருத்தை அல்லது கருத்து பொறுப்புத்துறப்பை வெளியிடவேண்டும்.
- ஒருங்கிணைக்கப்பட்ட நிதி அறிக்கைகளின் ஒட்டுமொத்த படைப்பையும், நியாயமாக படும் வகையில் பரிவர்த்தனைகளையும் நிகழ்வுகளையும் இந்த அறிக்கைகள் பிரதிநிதிக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும்;
- ஒருங்கிணைக்கப்பட்ட நிதி அறிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்க, குழுமத்தின் நிறுவனங்கள் அல்லது தொழில் நடவடிக்கைகளின் நிதி விவரங்கள் குறித்து போதுமான, பொருத்தமான தணிக்கை ஆதாரங்கள் பெறப்படவேண்டும். ஒருங்கிணைக்கப்பட்ட நிதி அறிக்கைகளின் நிர்வாகத்திற்கும், மேற்பார்வை, செயல்பாட்டுக்கும், அவற்றின் தொடர்பில் வெளியிடப்படும் கருத்துக்கும் சட்டப்பூர்வத் தணிக்கையாளர்கள் பொறுப்பாவார்கள்.

ஒருங்கிணைக்கப்பட்ட நிதி நிலை அறிக்கைகள் - 31 டிசம்பர் 2021ல் முடிவுற்ற ஆண்டுக்குரியது

நிதி அறிக்கைகள் குழுவுக்கான அறிக்கை

எங்கள் தணிக்கையின் முடிவுகளும், தணிக்கையின் வரையறை மற்றும் அமலாக்கப்பட்ட தணிக்கை திட்டத்தின் வரையறை ஆகியவற்றின் விளக்கமும் உள்ளடங்கும் அறிக்கையை நிதி அறிக்கைகள் குழுவிடம் நாங்கள் தாக்கல் செய்தோம். கணக்கியல் மற்றும் நிதித் தாக்கல் நடைமுறைகளின் தொடர்பில், உள் கட்டுப்பாட்டில் நாங்கள் அடையாளம் கண்டிருக்கக்கூடிய குறிப்பிடத்தக்க குறைபாடுகளையும் நாங்கள் தெரிவித்திருக்கிறோம்.

நிதி அறிக்கைகள் குழுவிடம் நாங்கள் தாக்கல் செய்த அறிக்கையில், எங்களின் நிபுணத்துவ மதிப்பீட்டின்படி, ஒருங்கிணைக்கப்பட்ட நிதி அறிக்கைகளின் தணிக்கையில் ஆகக் குறிப்பிடத்தக்கவையாக இருந்த விவரப் பிழை இடர்களும், இந்த அறிக்கையில் நாங்கள் விளக்கமளிக்கவேண்டிய முக்கிய தணிக்கை விவகாரங்களும் உள்ளடங்கியிருந்தன.

விதிமுறை (EU) No 537/2014-ன் பகுதி 6ல் குறிப்பிட்டுள்ளபடி, குறிப்பாக பிரெஞ்சு வணிகக் குறியீடு மற்றும் சட்டப்பூர்வத் தணிக்கையாளர்களுக்கான பிரெஞ்சு அறநெறிக் குறியீட்டின் பகுதிகள் L.822-10 முதல் L.822-14 வரை குறிப்பிடப்பட்டுள்ள பிரான்சில் நடப்பிலுள்ள விதிமுறைகளின் அர்த்தத்திற்கு உட்பட்டு எங்களின் சுயேச்சைநிலையை உறுதிப்படுத்தும் பிரகடனத்தையும் நிதி அறிக்கைகள் குழுவிடம் நாங்கள் தாக்கல் செய்திருக்கிறோம்.

Paris La Défense, Neuilly-sur-Seine and Courbevoie, 15 March 2022

சட்டப்பூர்வத் தணிக்கையாளர்கள்

Deloitte & Associés

Laurence Dubois

PricewaterhouseCoopers Audit

Patrice Morot

Mazars

Virginie Chauvin

நிதி அறிக்கைகளின் ஒரு முக்கிய பகுதியான இந்த குறிப்புகளும் துணை நிறுவனங்களின் பட்டியலும் ஆண்டு அறிக்கையில் உள்ளன. அதன் பிரதியை சிங்கப்பூர் கிளையில் கேட்டுப்பெறலாம்.

சட்ட இடமாற்ற ஆணை 2014/49/EU-ன்படி அமலாக்கப்பட்ட வைப்புத்தொகை உத்தரவாதத் திட்டத்தில் BNP Paribas உறுப்பினராக இருக்கிறது. பிரெஞ்சு சட்டம், வங்கியின் EU மற்றும் EEA கிளைகளில் சாதாரண ஈடில்லாத முன்னுரிமை இல்லாதவர்கள் மற்றும் வைத்தார்கள் ஆகியோரது பிரெஞ்சு வைப்புத்தொகை உத்தரவாத திட்டத்தின் கீழ் தகுதி பெறும் வாய்ப்புகளும் தொகைகளும் முதல் முன்னுரிமை வழங்குகிறது. வங்கியின் EU அல்லாத (அல்லது EEA அல்லாத) கிளைகளில் இருக்கும் வைப்புத் தொகைகள் பிரெஞ்சு வைப்புத்தொகை உத்தரவாதத் திட்டத்தில் பயன் அடைய மாட்டார் என்பதால் திட்டத்தால் பயன் அடையும் வைப்புத்தொகையை விடக் குறைவான முன்னுரிமையே (திட்டம் உத்தரவாதம் அளிக்கும் தொகை வரை) அளிக்கப்படும்.